

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test:**

Departmental Test for Officers of the Cooperative Department - Book - Keeping (Without Books)	057
---	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.

இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.

2. Answer all questions. Each question carries one mark

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.

- 3 In case of doubt, English version is the Final.

வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, தழுவலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.

5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:

விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.

- a) One question will be displayed on the screen at a time.

ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

- b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display



1. The root of financial accounting system is  
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
- (A) Social accounting  
சமூகக் கணக்கியல்
- (B) Stewardship accounting  
காரியதரிசிகளின் கணக்கியல்
- (C) Management accounting  
மேலாண்மை கணக்கியல்
- (D) Responsibility accounting  
பொறுப்பு கணக்கியல்
2. Which one of the following is not a main objective of accounting?  
கணக்கியலின் நோக்கங்களில் பின்வருவனவற்றில் எது கிடையாது?
- (A) Systematic recording of transactions  
நடவடிக்கைகளை முறையாக பதிவு செய்தல்
- (B) Ascertainment of the profitability of the business  
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை கண்டறிதல்
- (C) Ascertainment of the financial position of the business  
நிறுவனத்தின் நிதிநிலையை கண்டறிதல்
- (D) Solving tax disputes with tax authorities  
வரி விதிக்கும் அதிகாரியிடம் வரித்தொடர்பான பிரச்சனைகளை தீர்த்தல்
3. Which one of the following is not a branch of accounting?  
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம் பெறாது?
- (A) Financial accounting  
நிதிக்கணக்கியல்
- (B) Management accounting  
மேலாண்மை கணக்கியல்
- (C) Human resources accounting  
மனிதவள கணக்கியல்
- (D) None of the above  
இவைகளில் ஏதும் இல்லை
4. Financial position of a business is ascertained on the basis of  
நிறுவனத்தின் நிதிநிலை எதனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது?
- (A) Journal  
குறிப்பேடு
- (B) Trial balance  
இருப்பாய்வு
- (C) Balance sheet  
இருப்பு நிலைக்குறிப்பு
- (D) Ledger  
பேரேடு



5. Accounting equation signifies  
கணக்கியல் சமன்பாட்டின் முக்கியம்

- (A) Capital of a business is equal to assets  
நிறுவன முதல் சொத்துகளுக்கு சமமாதல்
- (B) Liabilities of a business are equal to assets  
நிறுவன பொறுப்புகள் சொத்துகளுக்கு சமமாதல்
- (C) Capital of a business is equal to liabilities  
நிறுவன முதல் பொறுப்புகளுக்கு சமமாதல்
- (D) Assets of a business are equal to the total of capital and liabilities  
நிறுவன சொத்துக்கள் மொத்த முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமாதல்

6. "Cash withdrawn by the proprietor from the business for his personal use" Causes  
உரிமையாளர் சொந்த பயன்பாட்டிற்கு ரொக்கம் எடுத்து கொள்வது, காரணமாவது

- (A) Decrease in assets and decrease in owner's capital  
உரிமையாளரின் முதலையும் சொத்தின் மதிப்பையும் குறைக்கும்
- (B) Increase in one assets and decrease in another asset  
ஒரு சொத்தின் மதிப்பு உயரும் மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
- (C) Increase in one asset and increase in liabilities  
ஒரு சொத்தின் மதிப்பை உயர்த்தும், பொறுப்பின் மதிப்பும் உயரும்
- (D) Increase in asset and decrease in capital  
ஒரு சொத்தின் மதிப்பு உயரும், முதல் குறையும்

7. A firm has assets of Rs. 1,00,000 and the external liabilities of Rs. 60,000. Its capital would be

ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ. 1,00,000 அதன் வெளி பொறுப்புகள் ரூ. 60,000 கொண்டுள்ளது எனில் அதன் முதல் ரூ.

- (A) Rs. 1,60,000  
ரூ. 1,60,000
- (B) Rs. 60,000  
ரூ. 60,000
- (C) Rs. 1,00,000  
ரூ. 1,00,000
- (D) Rs. 40,000  
ரூ. 40,000



8. The incorrect accounting equation is  
தவறான கணக்கியல் சமன்பாடு எது?

- (A) Assets = Liabilities + Capital  
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
- (B) Assets = Capital + Liabilities  
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
- (C) Liabilities = Assets + Capital  
பொறுப்புகள் = முதல் + பொறுப்புகள்
- (D) Capital = Assets - Liabilities  
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

9. Accounting equation is formed based on the accounting principle of  
கணக்கியல் சமன்பாடு எந்த கணக்கியல் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்படுகிறது?

- (A) Dual aspect  
இரட்டை தன்மை
- (B) Consistency  
நிலைப்பு தன்மை
- (C) Going concern  
தொடர்நீடிப்பு
- (D) Accrual  
குவிப்புமுறை

10. Purchases book is used to record  
கொள்முதல் ஏடு எதனை பதிவு செய்ய பயன்படுகிறது

- (A) All purchases of goods  
அனைத்து கொள்முதல்
- (B) All credit purchases of assets  
அனைத்து கடனுக்கு வாங்கிய சொத்துக்கள்
- (C) All credit purchases of goods  
அனைத்து கடன் கொள்முதல்
- (D) All purchases of assets  
அனைத்து சொத்துக்கள் வாங்கியது





11. A periodic total of the purchases book is posted to the  
கொள்முதல் ஏட்டின் குறிப்பிட்ட கால கூடுதல்கள் பதிவு செய்யப்படுவது

- (A) Debit side of the purchases account  
கொள்முதல் கணக்கின் பற்று பக்கத்தில்
- (B) Debit side of the sales account  
விற்பனை கணக்கின் பற்று பக்கத்தில்
- (C) Credit side of the purchases account  
கொள்முதல் கணக்கின் வரவு பக்கத்தில்
- (D) Credit side of the sales account  
விற்பனை கணக்கின் வரவு பக்கத்தில்

12. Sales book is used to record  
விற்பனை ஏட்டில் பதியப்படுவது

- (A) All sales of goods  
அனைத்து விற்பனை
- (B) All credits sales of assets  
அனைத்து சொத்துகள் கடனுக்கு விற்கு
- (C) All credit sales of goods  
அனைத்து கடன் விற்பனை
- (D) All sales of assets and goods  
அனைத்து சரக்கு மற்றும் சொத்துகள் கடனுக்கு விற்கு

13. The total of the sales book is posted periodically to the credit of  
விற்பனை ஏட்டின் மொத்தம் வரவு வைக்கப்படுவது

- (A) Sales account  
விற்பனை கணக்கு
- (B) Cash account  
ரொக்க கணக்கு
- (C) Purchases account  
கொள்முதல் கணக்கு
- (D) Journal proper  
முறையான குறிப்பேடு



14. Purchases returns book is used to record  
கொள்முதல் திருப்ப ஏட்டில் பதியப்படுவது

- (A) Returns of goods to the supplier for which cash is not received immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்தா பொருட்களை அளிப்போர்க்கு திருப்புதல்
- (B) Returns of assets to the supplier for which cash is not received immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்தா சொத்துக்களை அளிப்போர்க்கு திருப்புதல்
- (C) Returns of assets to the supplier for which cash is received immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்திய சொத்துக்களை அளிப்போர்க்கு திருப்புதல்
- (D) None of the above  
மேற்கூறிய எவையும் இல்லை

15. Sales return book is used to record  
விற்பனை திருப்ப ஏட்டில் பதியப்படுவது

- (A) Returns of goods by the customer for which cash is paid immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்திய பொருட்களை வாடிக்கையாளர் திருப்புதல்
- (B) Returns of goods by the customer for which cash is not paid immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்தா பொருட்களை வாடிக்கையாளர் திருப்புதல்
- (C) Returns of assets by the customer for which cash is not paid immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்தா சொத்துகளை வாடிக்கையாளர் திருப்புதல்
- (D) Returns of assets by the customer for which cash is paid immediately  
உடனடியாக ரொக்கம் செலுத்திய சொத்துகளை வாடிக்கையாளர் திருப்புதல்

16. A bank reconciliation statement is prepared by  
வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பவர்

- (A) Bank  
வங்கி
- (B) Business  
வணிகம்
- (C) Debtor to the business  
வணிக கடனாளி
- (D) Creditor to the business  
வணிக கடனீந்தோர்



17. A bank reconciliation statement is prepared with the help of  
வங்கி சரிசெய்யும் பட்டியல் தயாரிக்கப் பயன்படுவது

(A) Bank statement

வங்கி அறிக்கை

(B) Cash book

ரொக்க ஏடு

(C) Bank statement and bank column of the cash book  
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி

(D) Petty cash book

சில்லறை ரொக்க ஏடு

18. Debit balance in the bank column of the cash book means  
வங்கி ஏட்டின் வங்கி பத்தியின் பற்று இருப்பு என்பது

(A) Credit balance as per bank statement  
வங்கி அறிக்கையின் வரவு இருப்பு

(B) Debit balance as per bank statement

வங்கி அறிக்கையின் பற்று இருப்பு

(C) A customer's account in the bank's book

வங்கி ஏட்டின் வாடிக்கையாளர் கணக்கு

(D) Cheques issued by the business

வணிகத்தால் வழங்கப்பட்ட காசோலைகள்

19. A bank statement is copy of  
வங்கி அறிக்கை என்பது எதன் நகல் போன்றது

(A) Cash column of the cash book

ரொக்க ஏட்டின் ரொக்கப்பத்தி

(B) Bank column of the cash book

ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி

(C) A customer's account in the bank's book  
வங்கி கணக்கின் வாடிக்கையாளர் கணக்கு

(D) Cheques issued by the business

வணிகத்தால் வழங்கப்பட்ட காசோலைகள்



20. A bank reconciliation statement is prepared to know the causes for the difference between

வங்கி சரிக்கட்டும் பட்டியல் எந்த வித்தியாசத்தின் காரணம் அறிய தயாரிக்கப்படுகிறது

(A) The balance as per the cash column of the cash book and bank column of the cash book

ரொக்க ஏட்டின் ரொக்கப்பத்தி மற்றும் ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி

(B) The balance as per the cash column of the cash book and bank statement

வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் ரொக்கப்பத்தியின் இருப்பு

(C) The balance as per the bank column of the cash book and the bank statement

வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் இருப்பு

(D) The balance as per petty cash book and the cash book

ரொக்க ஏடு மற்றும் சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு தொகை

21. Amount spent on increasing the seating capacity in a cinema hall is

திரை அரங்க இருக்கைகளை அதிகரிக்க செய்யும் செலவு

(A) Capital expenditure

முதலின செலவு

(B) Revenue expenditure

வருவாயின செலவு

(C) Deferred revenue expenditure

நீள்பயன் வருவாயின செலவு

(D) None of the above

எவையும் இல்லை

22. Expenditure incurred Rs.20,000 for trial run of a newly installed machinery will be

புதிதாக நிறுவப்பட்ட எந்திரத்தை இயக்க செலவு செய்தது ரூ.20,000 எச்செலவு வகை சார்ந்தது

(A) Preliminary expense

தொழில் தொடக்க செலவு

(B) Revenue expenditure

வருவாயின செலவு

(C) Capital expenditure

முதலின செலவு

(D) Deferred revenue expenditure

நீள்பயன் வருவாயின செலவு





23. Interest on bank deposits is  
வங்கி வைப்பின் மீதான வட்டி ஒரு

(A) Capital receipt  
முதலின வரவு

(B) Revenue Receipt  
வருவாயின வரவு

(C) Capital expenditures  
முதலின செலவு

(D) Revenue expenditures  
வருவாயின செலவு

24. Amount received from IDBI as a medium term loan for augmenting working capital  
நடைமுறை மூலதன பெருக்கத்திற்காக பெற்ற குறுகியகால கடன் தொகையை IDBI வங்கியில்  
இருந்து பெறுவது

(A) Capital Expenditures  
முதலின செலவு

(B) Revenue expenditures  
வருவாயின செலவு

(C) Revenue receipts  
முதலின வரவு

(D) Capital receipts  
வருவாயின வரவு

25. Revenue expenditure is intended to benefit  
வருவாயின செலவு எக்காலபயன் அடைய செய்யப்படுகிறது

(A) Past period  
கடந்தகாலம்

(B) Future period  
எதிர்காலம்

(C) Current period  
நிகழ்காலம்

(D) Any period  
எக்காலத்திற்கும்

26. Pre-operative expenses are  
முன் செயல்பாட்டு செலவுகள் என்பது

(A) Revenue expenditure  
வருவாயின செலவு

(B) Prepaid revenue expenditure  
முன்கூட்டிய வருவாயின செலவு

(C) Deferred revenue expenditure  
நீள்பயன் வருவாயின செலவு

(D) Capital expenditure  
முதல் இன செலவு



27. Under straight line method, the amount of depreciation is  
நேர்கோட்டு முறையில் தேய்மானம்

- (A) Increasing every year  
ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும்
- (B) Decreasing every year  
ஒவ்வொரு வருடமும் குறையும்
- (C) Constant for all the year  
அனைத்து வருடமும் நிலையாக இருக்கும்
- (D) Fluctuating every year  
அனைத்து வருடமும் மாறும்

28. If the total charge of depreciation and maintenance cost are considered, the method that provides a uniform charge is  
ஒரே மாதிரியான கட்டணம் விதிக்கும் முறை என்பது தேய்மானம் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றின் மொத்தக் கட்டணத்தில் இவ்வாறு கருதப்படும்

- (A) Straight line method  
நேர்கோட்டு முறை
- (B) Diminishing balance method  
சமநிலையை குறைக்கும் முறை
- (C) Annuity method  
வருடாந்திர முறை
- (D) Insurance policy method  
காப்பீட்டுக் கொள்கை முறை

29. Under the written down value method of depreciation, the amount of depreciation குறைந்த செல் மதிப்பு முறையில் தேய்மானம்

- (A) Uniform in all the years  
அனைத்து வருடமும் ஒரே மாதிரியாக இருக்கம்
- (B) Decreasing every year  
அனைத்து வருடமும் குறையும்
- (C) Increasing every year  
அனைத்தும் வருடமும் அதிகரிக்கும்
- (D) None of the above  
மேற்கூறிய எவையும் இல்லை



30. Depreciation is caused by  
தேய்மானம் ஏற்படுவது

(A) Lapse of time  
காலம் இழத்தல்

(B) Usage  
பயன்பாடு

(C) Obsolescence  
வழக்கொழிவு

(D) (A), (B) and (C)  
அனைத்தும்

31. For which of the following assets, the depletion method is adopted for writing off cost of the asset?

பின்வரும் எந்தச் சொத்துக்களுக்கும், சொத்தின் விலையில் தள்ளுபடி செய்வதற்கு குறைப்பு முறை பின்பற்றப்படுகிறது

(A) Plant and machinery  
இயந்திரம்

(B) Mines and quarries  
சுரங்கம்

(C) Buildings  
கட்டிடம்

(D) Trademark  
வணிகக்குறி

32. A depreciable asset may suffer obsolescence due to  
ஒரு சொத்து வழக்கற்று போவதற்காக காரணம்

(A) Passage of time  
நேரம் கடந்து போதல்

(B) Wear and tear  
அழுக்கு மற்றும் சேதம்

(C) Technological changes  
புதிய தொழில் நுட்பம்

(D) None of the above  
மேற்கூறிய எவையும் இல்லை

33. Which method shall be efficient, if repairs and maintenance cost to an asset increases as it grows older

ஒரு சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் பழையதாகும் பட்சத்தில், எந்த முறை பயனுள்ளதாக இருக்கும்

(A) Straight line method  
நேர்கோட்டு முறை

(B) Reducing balance method  
இருப்பு முறையை குறைத்தல்

(C) Sinking fund method  
மூழ்கும் நிதி முறை

(D) Annuity method  
வருடாந்திர முறை



34. Balance sheet shows the \_\_\_\_\_ of the business.  
இருப்பு நிலைகுறிப்பு வணிகத்தின் எதை காட்டுகிறது.
- (A) Profitability  
இலாபத்தன்மை
- (B) Financial position  
நிதிநிலை
- (C) Sales  
விற்பனை
- (D) Purchases  
கொள்முதல்
35. Drawings appearing in the trial balance is  
இருப்பாய்வில் தோன்றும் எடுப்புகள் காட்டப்படுவது
- (A) Added to the purchases  
கொள்முதலுடன் கூட்ட வேண்டும்
- (B) Subtracted from the purchases  
கொள்முதலில் இருந்து கழிக்க வேண்டும்
- (C) Added to the capital  
முதலுடன் கூட்ட வேண்டும்
- (D) Subtracted from the capital  
முதலில் இருந்து கழிக்க வேண்டும்
36. Salaries appearing in the trial balance is shown on the  
இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் காட்டப்படுவது
- (A) Debit side of trading account  
வியாபார கணக்கின் பற்று பகுதி
- (B) Debit side of profit and loss account  
இலாப நட்ட கணக்கின் பற்று பகுதி
- (C) Liabilities side of the balance sheet  
இருப்பு நிலைகுறிப்பின் பொறுப்புகள் பக்கம்
- (D) Assets side of the balance sheet  
இருப்பு நிலைகுறிப்பின் சொத்துக்கள் பக்கம்
37. Current assets does not include  
நடப்பு சொத்தில் இடம் பெறாதது
- (A) Cash  
ரொக்கம்
- (B) Stock  
சரக்கிருப்பு
- (C) Furniture  
அறைகலன்
- (D) Prepaid expenses  
முன்கூட்டி செய்த செலவுகள்





38. Goodwill is classified as  
நற்பெயர் வகைப்படுத்துக

(A) A current asset  
நடப்பு சொத்து

(B) A liquid asset  
நீர்மை சொத்து

(C) A tangible asset  
கண்ணுக்கு புலனாகும் சொத்து

(D) An intangible asset  
புலனாகா சொத்து

39. Closing stock is an item of  
இறுதி சரக்கிருப்பு என்பது

(A) Fixed assets  
நிலைச் சொத்து

(B) Current assets  
நடப்புச் சொத்து

(C) Fictitious asset  
கற்பனைச் சொத்து

(D) Intangible asset  
புலனாக சொத்து

40. Balance sheet is  
இருப்பு நிலைகுறிப்பு என்பது

(A) An account  
ஒரு கணக்கு

(B) A statement  
ஒரு அறிக்கை

(C) Neither a statement nor an account  
அறிக்கை மற்றும் கணக்கு அல்ல

(D) None of the above  
மேற்கூறிய எதுவும் இல்லை



T.C - 057

040/DD/23

Register Number										
--------------------	--	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS  
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE  
DEPARTMENT - BOOK KEEPING**

(Without Books)

Maximum Time : 1:30 hours

Maximum Marks : 60

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

- I. Answer any EIGHT questions.

(8 × 3 = 24)

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. Why Bank Reconciliation Statement is prepared?

வங்கி சரிக்கட்டும் பட்டியல் ஏன் தயாரிக்கப்படுகிறது?

2. What is Trial Balance?

இருப்பாய்வு என்றால் என்ன?

[Turn over

3. Describe any two methods of preparing Trial Balance.  
ஏதேனும் இரண்டு இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விவரி.
4. What are all the types of Errors?  
பிழைகளின் வகைகள் யாவை?
5. Explain difference between journal and Ledger.  
பேரேட்டிற்கும், குறிப்பேட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கூறுக.
6. What is gross profit? How it is calculated?  
மொத்த இலாபம் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
7. What is petty cash book? What are it's advantages?  
சிறு ரொக்க புத்தகம் என்றால் என்ன? அதன் நன்மைகளை கூறு.
8. What is the purpose of preparing balance sheet?  
இருப்பு நிலை குறிப்பு தயாரிப்பதன் நோக்கம் என்ன?
9. (a) What is Direct Expenses?  
நேரடி செலவுகள் என்றால் என்ன?  
(b) What is indirect expenses?  
மறைமுக செலவுகள் என்றால் என்ன?
10. Explain the Rules for Debit and Credit with examples.  
பற்று வரவு-க்கான விதிகளை உதாரணத்துடன் விளக்குக.

**II. Answer any THREE questions.**

**(3 × 5 = 15)**

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. What is the difference between double entry book keeping and single entry book keeping?  
இரட்டை பதிவு முறைக்கும், ஒற்றை பதிவு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
2. What are all the advantages of accounting?  
கணக்கு பதிவியலின் நன்மைகள் யாவை?

3. What are all the Causes of Depreciation? Explain

தேயமானத்திற்கான காரணங்களை விளக்குக.

4. Explains the significance of Ledger.

பேரேட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.

5. Discuss Subsidiary Books.

துணை ஏடுகள் பற்றி விவரி.

III. Answer any THREE questions.

(3 × 7 = 21)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. State any Ten Books maintained by primary Agricultural Co-operative credit society.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பராமரிக்கும் பத்து புத்தகங்கள் குறித்து எழுதுக.

2. Explain capital Expenditure and Revenue Expenditure.

மூலதனச் செலவு மற்றும் வருவாயின செலவுகள் பற்றி விளக்கமாக எழுதுக.

3. Explain different methods of providing Depreciation.

தேயமான கணக்கீட்டின் பல்வேறு வகைகள் குறித்து விளக்குக.

4. Explain the important features of consignment transactions.

சரக்கு ஒப்படைப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எழுதவும்.

5. Explain in Process of Financial Accounting.

நிதிக்கணக்கியல் முறையின் நடைமுறைகளை விளக்குக.

